

TWENTYFIRSTCENTURY MANAGEMENT SERVICES LIMITED

Regd. Office : 3rd Floor, 16, Sivagnanam Street, T-Nagar, Chennai - 600017.
Website : www.tcms.bz, E-mail : investors@tcms.bz, Tel. : 044-24350065, Fax : 044-24350065
CIN : L74210TN1986PLCO12791

22nd July 2025

The Listing Department
Bombay Stock Exchange Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Mumbai-400 001
Scrip Code: 526921

National Stock Exchange of India Limited
Listing Division
Exchange Plaza, Bandra-Kurla Complex
Bandra – East, MUMBAI - 400 051
Scrip Symbol: 21STCENMGM

Dear Sir/Madam,

Sub: PUBLICATION OF NOTICE FOR BOARD MEETING OF THE COMPANY
TO BE HELD ON 29TH JULY 2025

This is in continuation of our letter dated 18th July 2025 and pursuant to SESI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached copy of the publication of Notice of Board Meeting of the company as published in TRINITY MIRROR (ENGLISH) & MAKAL KURAL (TAMIL) on 22nd July 2025.

Kindly take the same on your records.

Thanking you,

Yours faithfully,

FOR TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIM ITED

COMPANY SECRETARY



Encl: as above

Women's participation in GST registrations on rise: SBI report

New Delhi, July 22: India has over 1.52 crore active Goods and Services Tax (GST) registrations, and women are playing an increasingly visible role in the formal economy. According to a new report by SBI's Economic Research Department, one in five registered GST taxpayers now includes at least one woman, while 14% of all registered entities are entirely female-led (based on business constitution).

This trend is especially strong in private limited companies and LLPs, suggesting that increasing formalization and corporate activity are supporting more equitable

gender representation in business.

"This data, along with women accounting for 15% of all income tax payers and 40% of total bank deposits, reflects growing women empowerment," said Dr. Soumya Kanti Ghosh, Group Chief Economic Advisor at SBI.

Between FY21 and FY25, gross GST collections have doubled, with average monthly revenues now reaching Rs2 lakh crore. The top five states contribute 41% of total collections, and six states have surpassed Rs1 lakh crore in annual GST revenue. In these states, the share of

Integrated GST (IGST) in total domestic collections exceeds 30%, highlighting the role of large states in driving tax growth across the country.

July 1 marked eight years since GST was introduced in 2017, replacing a complex web of indirect taxes with a unified system. It has simplified compliance, lowered costs for businesses, and enabled smoother interstate trade—laying the groundwork for a more transparent and efficient economy.

The report notes that GST's impact is becoming more uniform across the country. "Our findings show a convergence

pattern that peaks in FY25, indicating GST is having a broad-based equalising effect," Dr. Ghosh said.

Interestingly, the report points out that some economically strong states—like Tamil Nadu, Telangana, Kerala, Andhra Pradesh, and Karnataka—have a lower share of active GST taxpayers compared to their share in the Gross State Domestic Product (GSDP). In contrast, states like Uttar Pradesh, Bihar, and Gujarat have a higher share of GST registrations than their GSDP share, suggesting untapped potential for tax growth in these regions.

Extramarks to unveil Extra Intelligence at AI Showcase

Chennai, July 22:

Extramarks, one of India's leading EdTech companies, is gearing up to host a landmark AI Showcase on July 28, 2025, where it will unveil its forward-looking vision for the future of education — one where intelligence drives every classroom.

At the heart of this event will be the global launch of Extra Intelligence, an all-encompassing suite of AI-first features designed to transform education. The platform aims to make classrooms more adaptive, teaching more imaginative,

and learning deeply personalized — integrating intelligence, inclusivity, and innovation across the learning experience.

Built on years of collaboration with top schools in India and globally, Extra Intelligence reflects a deep understanding of the needs of educators, students, and institutions alike. The platform promises to empower all stakeholders in the education ecosystem with AI-powered tools that support better outcomes and more meaningful engagement.

"This event marks a shift from what education has been, to what it truly can be," said Ritvik Kulshrestha, CEO of Extramarks. "We're excited to present a bold but purposeful vision — to make education not just smarter, but also more inclusive and empowering."

The AI Showcase is expected to attract educators, school leaders, EdTech experts, tech enthusiasts, and policymakers from across India.

India's hiring outlook remains strong despite slight dip: Survey

Chennai, July 22:

India's hiring sentiment has eased slightly heading into Q3 2025, with a Net Employment Outlook (NEO) of 42%, according to ManpowerGroup's latest survey. While this marks a 1-point drop from the previous quarter, it reflects a 12-point increase year-on-year, signaling continued employer confidence.

The upbeat outlook is fueled by robust activity in private services and optimism around shifting global trade dynamics, particularly with respect to China. Key sectors driving hiring include IT, Energy

& Utilities, and Financial Services, with companies expanding and embracing digital transformation.

Sandeep Gulati, Managing Director of ManpowerGroup India and Middle East, noted a shift from volume hiring to building agile, digitally skilled teams. Despite global uncertainties, 82% of Indian employers are boosting automation investments, and 67% are reshaping workforce strategies to meet evolving skill demands.

Key Q3 Highlights:

54% of employers plan to hire, 32% expect no change, 12% foresee cuts, and 2% are unsure.

Energy & Utilities leads sectors with a record-high NEO of 50%, up 18 points from last year.

The North region is the most competitive, with a 46% NEO, followed by East (44%), West (41%), and South (36%).

Among large organizations (1,000–4,999 employees), hiring intent is strongest at 52%, despite a 6-point quarterly dip.

India remains a standout globally in employment optimism, positioning itself as a key hub in the evolving global job market.

Samsung, Sathyas unveil Galaxy Z Fold 7 at Phoenix

Chennai, July 22:

The much-anticipated Samsung Galaxy Z Fold 7 was officially unveiled in collaboration with SATHYA, one of South India's most trusted electronics retail chains. The launch event drew in crowds of tech enthusiasts, shoppers, and fans alike.

Adding star power to the spec-

tacular launch was National Award-winning actress Aparna Balamurali along with Jackson, Managing Director of SATHYA, and Mr. Seetharaman, General Manager of SATHYA, whose presence elevated the excitement around the new launch.

The highlight of the event was the hands-on experience zones,

where customers got a first look at the Samsung Galaxy Z Fold 7, exploring its cutting-edge features, immersive displays, and enhanced multitasking capabilities. Experts from Samsung and SATHYA were on hand to offer demos and answer queries, making the experience both informative and interactive.

Chennai, July 22: The Process Equipment division of the Godrej Enterprises Group has secured a prestigious international order to manufacture and supply its largest-ever equipment for a Carbon Capture, Utilisation, and Storage (CCUS) facility in Europe. Engineered for high-efficiency CO₂ separation and capture, this equipment marks a new milestone in both scale and complexity for the company — and showcases India's growing capabilities in precision heavy manufacturing.

This will be the largest equipment ever delivered by Godrej, underscoring its engineering expertise and reinforcing its leadership in the clean energy sector. Currently, 70% of the division's revenue comes from exports, and with the global push toward renewables, the company is actively expanding its footprint across new international markets.

In recent years, Godrej Enterprises Group has emerged as a preferred supplier of critical process

Godrej secures landmark global order for carbon capture equipment in Europe

Chennai, July 22: The Process Equipment division of the Godrej Enterprises Group has secured a prestigious international order to manufacture and supply its largest-ever equipment for a Carbon Capture, Utilisation, and Storage (CCUS) facility in Europe.

ability is not just a strategy — it's a core belief that drives our operations, innovations, and partnerships. This order, combined with our recent CII GreenCo Platinum recognition, reaffirms our commitment to building a cleaner, more resilient

future."

This major order also strengthens the "Make in India for the World" vision, highlighting India's rising prominence as a reliable manufacturing hub for advanced environmental and energy technologies.

Chennai, July 22: The Process Equipment division of the Godrej Enterprises Group has secured a prestigious international order to manufacture and supply its largest-ever equipment for a Carbon Capture, Utilisation, and Storage (CCUS) facility in Europe. Engineered for high-efficiency CO₂ separation and capture, this equipment marks a new milestone in both scale and complexity for the company — and showcases India's growing capabilities in precision heavy manufacturing.

This will be the largest equipment ever delivered by Godrej, underscoring its engineering expertise and reinforcing its leadership in the clean energy sector. Currently, 70% of the division's revenue comes from exports, and with the global push toward renewables, the company is actively expanding its footprint across new international markets.

In recent years, Godrej Enterprises Group has emerged as a preferred supplier of critical process

My client proposed to purchase all that piece and parcel of the agricultural land about 0.52 Cents in S.No.516/8, Patta No.49, in S.No.516/4 admeasuring 0.15 Cents out of 44 Cents, in S.No.516/5A admeasuring 0.27 Cents, in S.No.516/5C admeasuring 0.2 Cents out of 0.75 Cents, in S.No.516/6 admeasuring 0.25 Cents, in S.No.518/1B admeasuring 0.15 Cents, in S.No.518/2 admeasuring 0.06 Cents, in S.No.518/3 admeasuring 0.42 Cents in S.No.518/8 admeasuring 0.44 Cents in total 2.46 Acres (99,408 Sq.ft) in actual physical possession of 2.55 Acres (1,11,180 Sq.ft) in Sholinganallur Village, Sholinganallur Taluk, Kancheepuram District within the Sub Registration District of Neelangarai and Registration District of Chennai South. It is hereby informed that, if anyone is having claim or objection for the purchase of the said agricultural lands by my client, the same may be intimated to me within fifteen days of this publication to the following address: MR.V. SRINIVASA BABU, Advocate, L-Block, 21st Street, Door No. 125/1A, Anna Nagar (East), Chennai - 600 102. If no claim or objection is received from third parties within the stipulated date, my client will proceed to purchase the above mentioned Agricultural lands.

My client proposed to purchase all that piece and parcel of the Punja lands in No. 16, Mosivakkam Village, Thirukkalukundram Taluk, Chengalpet District comprising S.No.9/1A an extent of 70.5 cents, S.No.9/1B an extent of 1 Acre 1 Cents, S.No.1/ an extent of 9 cents, S.No.6/4A an extent of 10 cents, S.No.7/1B an extent of 1 Acre 28 cents, S.No.8 an extent of 46 cents totalling 3 Acre 64.5 cents, Patta No.811 situated within the Sub Registration District of Thirukkalukundram and Registration District of Chengalpet. It is hereby informed that, if anyone is having claim or objection for the purchase of the said agricultural lands by my client, the same may be intimated to me within fifteen days of this publication to the following address: MR.V. SRINIVASA BABU, Advocate, L- Block, 21st Street, Door No.125/1A, Anna Nagar (East), Chennai - 600 102. If no claim or objection is received from third parties within the stipulated date, my client will proceed to purchase the above mentioned Agriculture land.

Indian life insurers register growth in new business, premium collections

Chennai, July 22:

The Life Insurance Council has released updated industry business numbers for June 2025, highlighting a remarkable performance by Indian life insurers. New business premiums (NBPs) underwritten by Indian life insurers achieved a year-on-year growth, risen by 4.25% compared to the same period last year. Premium collections increased from Rs89,726.7 crore to Rs93,544.54 crore, underscoring the robust momentum in the sector. Individual single premiums showed remarkable

growth, rising by 21.91% year-on-year to reach Rs4,661.52 crore in June 2025, with a year-to-date growth of 11.56%. Similarly, individual non-single premiums increased by 9% in June 2025, amounting to Rs9,058.63 crore, while year-to-date collections were 4.42% higher than the corresponding period last year.

According to data released by the Life Insurance Council, combined individual premium collections demonstrated strong performance, registering a 13.07% increase in June 2025 and a 6.72% growth on a year-to-date

basis. This growth is attributed to life insurers' focused efforts on encouraging first-time buyers to purchase essential life insurance solutions, thereby strengthening the foundation for future industry expansion.

The strong new business figures for the Indian life insurance industry for June 2025 reflects the sector's continued growth and expanding reach across the country. Driven by increasing demand for enhanced insurance protection from both individual and corporate consumers, the industry has recorded significant

gains in premium collections and agent network expansion.

The life insurance industry also witnessed significant progress in expanding its distribution network. Over 242,901 individual life insurance agents were added recently, resulting in a 1.02% growth in the cumulative agent count. This expansion, coupled with rapid digitization initiatives undertaken by insurers, is expected to further enhance insurance penetration and fuel new business premium growth in the current fiscal year and beyond.

L&T Finance profit rises 10% at Rs.701 cr

Chennai, July 22:

L&T Finance Ltd. (LTF), one of India's leading Non-Banking Financial Companies (NBFCs), reported a consolidated Profit After Tax (PAT) of Rs.701 crore for the quarter ended June 30, 2025, marking a 10% increase quarter-on-quarter and a 2% rise year-on-year. The company also achieved its highest-ever consolidated loan book of Rs.1,02,314 crore, up 15% YoY.

The retail loan book grew to Rs.99,816 crore, reflecting an 18% YoY rise, with retail disbursements

for the quarter reaching Rs.17,522 crore — also up 18% YoY. Retailisation stood at 98% for Q1 FY26, surpassing LTF's Lakshya 2026 strategic target.

In a significant development, LTF secured its debut investment-grade credit ratings from international agencies. S&P Global Ratings assigned a "BBB-" long-term and "A-3" short-term issuer credit rating with a Positive outlook, while Fitch Ratings assigned "BBB-" long-term foreign and local currency IDR's with a

Stable outlook. These ratings, on par with India's sovereign credit rating, will enhance LTF's ability to tap into global capital markets and expand its funding base.

LTF also continued advancing its digital capabilities. Its proprietary AI-powered credit engine, Project Cyclops, has been deployed in SME Finance and expanded in Two-wheeler and Farm finance segments. The tool is designed to enhance credit underwriting precision and efficiency.

Commenting on the

Q1 results, Sudipta Roy, Managing Director & CEO of LTF, said: "Despite a challenging macro environment, our focus on creditworthy customer acquisition, strong collection efficiency, and robust credit frameworks helped us deliver resilient performance.

Reaching a consolidated book of over Rs.1 lakh crore is a major milestone. Our new Gold Loan product and international credit ratings position us well for long-term growth and funding diversification."

Andslite honours achievers with awards

Chennai, July 22:

ANDSLITE Pvt Ltd, a leading manufacturer of torch lights and lighting solutions, recently held a distributor meet and awards ceremony in Yercaud, Tamil Nadu. Around 25 top performers from the region were honoured for their outstanding contributions.

The event, organized by stockists Mr. Saravanan (Morca Products Pvt Ltd, Dharmapuri) and Mr. Thangamani (Sudha Marketing, Salem), also

featured the launch of new products. Distributors, partners, and employees participated in the gathering, which highlighted the company's focus on quality and innovation.

The awards ceremony recognized achievers in various categories, with Laxmi Marketing from Hosur winning the Best Sales Award.

The Directors of ANDSLITE Pvt Ltd expressed pride in their distributors' efforts and reaffirmed

their commitment to excellence and growth.

Additional spot booking

offers and annual targets for distributors were also announced.

SAMBANDAM SPINNING MILLS LIMITED
Regd. Office: P.B.No.1, KAMARAJ NAGAR COLONY, SALEM 633 014.
CIN : L17111T1973PLC000675; Ph: 0427-2240790
E-mail id : corporate@sambandam.com & cs@sambandam.com
website : www.sambandam.com

NOTICE
SPECIAL WINDOW FOR RE-LODGE OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES
Pursuant to SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/P/CIR/2025/97 dated July 02, 2025, shareholders are informed that a special window is opened only for re-lodgement of transfer deed, lodged prior to 1st April 2019, and which were rejected/returned/not attended to, due to deficiency in the documents/process/or otherwise.

This facility of re-lodgement will be available from 7th July 2025 to 6th January 2026 as per above said SEBI circular. The shares re-lodged for transfer will be processed only in dematerialized form during the window period. Eligible investors may submit their transfer request along with the requisite documents to the Company's (RTA) Registrar & Share Transfer Agents : M/s Cameo Corporate Services Limited Subramanian Building, No.1 Club Road, Chennai 600 002. Tamil Nadu, Phone: 044-40020700; e-mail : https://wisdom.cameoindia.com, website : www.cameoindia.com with in stipulated period.

Note : All shareholders are requested to update their e-mail id's with company / RTA / Depository Participants.

For Sambandam Spinning Mills Limited
(S. Natarajan)
Place: Salem
Date : 22.07.2025
Company Secretary

TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED
Registered Office: 3rd Floor, 16, Sivagnam Street, T-Nagar, CHENNAI - 600 017
TELEPHONE +91 44 24350065, FAX +91 44 24350065
WEBSITE: www.tcms.bz E-mail: Investors@tcms.bz
CIN: L74210TN1986PLC012791
NOTICE
Notice is hereby given pursuant to Regulation 29(1) (a) of the SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulations 2015 that a meeting of the Board of Directors of the company will be held on Tuesday, the 29th July 2025 at 4.00 p.m., inter- alia,
1. To consider and approve the Unaudited financial results (as per IND AS) of the company (Standalone and Consolidated) for the quarter ended 30th June 2025 together with Limited Review Report from the Statutory Auditors.
2. To approve the Notice of 39th Annual General Meeting of the company to be held on 4th September 2025 along with the Annual Report of the Company for the financial year 2024-25
3. To approve the Book Closure of the Register of Members from 29th August 2025 to 4th September 2025 (Both days inclusive)
4. To discuss any other matter with the approval of the Chairman.
This information is also available on the website of the company at www.tcms.bz and on the website of the Stock Exchange, Mumbai – www.bseindia.com and of National Stock Exchange of India Limited, Mumbai – www.nseindia.com

By Order of the Board
For TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED
SD/-
PLACE: CHENNAI
DATE: 18th July 2025
(A.V.M.Sundaram)
COMPANY SECRETARY

POCL ENTERPRISES LIMITED
CIN: L52599TN1988PLC015731
Regd. Office: Willingdon Crescent, 1st Floor, No. 6/2, Pycrofts Garden Road, Nungambakkam, Chennai - 600 006
Phone No : 044-4914 5454, Fax No : 044-4914 5455
Email : info@poel.in, Website : www.poel.in
Special window for Re-lodgement of transfer request

